

E-0897

Sub. Code

1BCO6C1

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &
Supplementary/Improvement/Arrear Examinations**

Sixth Semester

Commerce

SPECIAL ACCOUNTS

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Bank Accounts?
வங்கி கணக்கு என்றால் என்ன?
2. Define Balance sheet.
இருப்புநிலை குறிப்பு என்றால் என்ன?
3. What is life Insurance companies?
ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்றால் என்ன?
4. What is of IRDA?
IRDA – என்றால் என்ன?
5. What is double account system?
இரட்டை கணக்கியல் முறை என்றால் என்ன?

6. What is capital accounts?
மூலதன கணக்கியல் என்றால் என்ன?
7. Define minority interest.
சிறுபான்மை நலன் என்றால் என்ன?
8. What is cost of control?
கட்டுப்பாட்டு செலவு என்றால் என்ன?
9. What is Investment?
முதலீடு என்றால் என்ன?
10. What is voyage accounts?
கடற்பயண கணக்கியல் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either, (a) or (b).

11. (a) Discuss the classification of Bank Advances.
வங்கி கணக்கின் வகைபாடுகளை விவாதி.

Or

- (b) From the following balances prepare the P and L a/c of Canara Bank in the revised format.

	Rs.
Interest received	5,42,260
Discount received	2,43,760
Commission received	44,240
Interest on deposits	1,60,520
General expenses	1,82,420
Bad debts	1,28,710

Note : Rebate on bills discounted Rs. 64,380.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலுவைகளை கொண்டு கனரா வங்கியின் திருத்தப்பட்ட வடிவத்தின் இலாப நஷ்ட கணக்கை தயாரிக்கவும்.

தொகை	
ரூ	
வட்டி பெறப்பட்டது	5,42,260
தள்ளுபடி பெறப்பட்டது	2,43,760
தரகு பெறப்பட்டது	44,240
வைப்பு மீதான வட்டி	1,60,520
பொது செலவுகள்	1,82,420
வராக் கடன்	1,28,710

குறிப்பு: தள்ளுபடி செய்யப்பட ரசீது மீதான தள்ளுபடி விலை 64,380.

12. (a) What is meant by reinsurance? How is it helpful to objective?

மறு காப்பீட்டு என்றால் என்ன? அதன் குறிக்கோள்கள் எந்த வயையில் உதவுகிறது.

Or

(b) A life assurance Fund of Rs. 25,00,000 was ascertained without taking into account the following.

- (i) Claims covered under re-insurance Rs. 18,000.
- (ii) Reinsurance premium Rs. 15,000.

Calculate the correct life assurance fund.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உறுதி செய்யப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிதி ரூ. 25,00,000.

- (i) மறுகாப்பீட்டின் கீழ் உரிமை கோரல்கள் ரூ. 18,000.
- (ii) மறுகாப்பீட்டு பிரீமியம் ரூ. 15,000.

சரியான ஆயுள் காப்பீட்டு நிதியை கணக்கிடுக.

13. (a) Explain the nature of Double entry systems?
இரட்டை கணக்கியல் முறையின் இயல்புகளை விவரி?

Or

- (b) The Southern Railways built of station 20 year ago at a cost of Rs. 50,000. Owing to increase in the cost of labour and materials, a similar station would now cost Rs. 70,000. The station having proved inadequate for the increased traffic, is rebuilt at a cost of Rs. 1,50,000. Old materials to the value of Rs. 5,000 are utilised in the new construction and included in the above cost. Balance of old materials sold in Rs. 7,000 Apportion the new expenditure between capital and revenue.

தென்னக இரயில்வே 20 ஆண்டுகளுக்கு முன் நிலையம் ஒன்றை ரூ. 50,000 செலவில் கட்டியது. தற்போது அந்த நிலையத்தை கட்ட ஆகும் செலவு ரூ. 70,000. தற்போது உள்ள பெருகிய நெரிசலில் அந்த நிலையம் போதுமானதாக இல்லாத காரணத்தினால், அந்த நிலையம் ரூ. 1,50,000 செலவுடன் புதுப்பிக்கப்பட்டது பழைய உபரி பாகங்கள் ரூ. 5,000 மதிப்பிலானவை. இந்த புதிய நிலையத்திற்கு உபயோகப்படுத்தின. அந்த தொகை மொத்த செலவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பழைய உபகரணங்கள் ரூ. 7,000 விற்கப்பட்டன. மொத்த புதிய செலவை மூதலிடு செலவு மற்றும் வருவாய் செலவு எவ்வனை என்று பிரித்து காட்டுக.

14. (a) Prepare a consolidated Balanced sheet from the following Balance Sheet.

Liabilities	H Ltd	S Ltd	Assets	H Ltd	S Ltd
	Rs.	Rs.		Rs.	Rs.
Capital			Sundry assets	885	1,510
Re. 1 Shares	1,400	1,000	Share in "S" Ltd	1,125	—
Creditors	350	190	900 shares at cost		
P & L A/c	260	320			
	<u>2,010</u>	<u>1,510</u>		<u>2,010</u>	<u>1,510</u>

On the date of acquisition of shares by H Ltd in S Ltd, the credit balance on Latter's Profit and Lost account was Rs. 220. No dividends have been declared since that date.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இருப்பு நிலையில் இருந்து ஒருங்கிணைந்த இருப்பு நிலையை தயார் செய்க.

பொறுப்புகள்	H		சொத்துக்கள்	S	
	லிமிடெட்	லிமிடெட்		லிமிடெட்	லிமிடெட்
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்கு முதல்			பற்பல		
ரூ. 1	1,400	1,000	சொத்துக்கள்	885	1,510
கடனீந்தோர்	350	190	"S" நிறுமத்தின்		
இலாப - நட்ட கணக்கு			900 பங்குகள்	1,125	-
	260	320			
	<u>2,010</u>	<u>1,510</u>		<u>2,010</u>	<u>1,510</u>

H லிமிடெட் பங்கை கையகப்படுத்தும் தேதியில் S லிமிடெட்டின் பிந்தைய கடன் இருப்பு மற்றும் இலாப நட்ட கணக்கு ரூ. 220. எந்த ஒரு ஈவுத்தொகையும் தேதியின் படி அறிவிக்கப்படவில்லை

Or

(b) The summarised balanced sheet of H Ltd and S Ltd as on 31st December 1992 are given below :

Liabilities	H Ltd		Assets	S Ltd	
	Rs.	Rs.		Rs.	Rs.
Share Capital			Sundry assets	5,00,000	1,70,000
share of Rs. 10 each			8000 shares in S Ltd	1,40,000	-
	5,00,000	1,00,000			
Reserves	80,000	30,000			
Profits & loss A/c	60,000	40,000			
	<u>6,40,000</u>	<u>1,70,000</u>		<u>6,40,000</u>	<u>1,70,000</u>

S Ltd had the reserve of Rs. 30,000 when H Ltd. acquired the shares in S Ltd. but the profit & loss account balance of S Ltd. was fully earned after the purchase of shares.

S Ltd decided to issue bonus shares out of the post acquisition profit in the ratio of 2 shares for every 5 shares held.

Calculate the cost of control before the issue of bonus shares and after the issue of bonus shares.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான இருப்புநிலை கொண்டு H லிமிடெட் மற்றும் S லிமிடெட் 1992 டிசம்பர் 31-னை காண்க.

பொறுப்புகள்	H Ltd Rs.	S Ltd Rs.	சொத்துக்கள்	H Ltd Rs.	S Ltd Rs.
பங்கு மூலதனம் ரூ. 10 விதம்	5,00,000	1,00,000	பற்பல சொத்துக்கள்	5,00,000	1,70,000
			Sலிமிடெட்டின் 8000 பங்கு	1,40,000	—
காப்புகள்	80,000	30,000			
இலாப நட்ட கணக்கு	60,000	40,000			
	<u>6,40,000</u>	<u>1,70,000</u>		<u>6,40,000</u>	<u>1,70,000</u>

S லிமிடெட் பங்கை H லிமிடெட் பெற்ற போது ரூ. 30,000 இருப்பு இருந்தது. ஆனால் S லிமிடெட் இலாப நட்ட கணக்கின் இருப்பு பங்கை முழுமையாக வாங்கப்பட்டது.

நடைபெற்ற ஒவ்வொரு 5 பங்குகள் வைத்துருப்பவர்களுக்கு பங்குக்கும் 2 பங்கு என்ற விகிதத்தில் பிந்தைய கையகப்படுத்திய லாபத்திலிருந்து போனஸ் பங்கை வழங்க S லிமிடெட் முடிவு செய்தது.

போனஸ் பங்குகள் வெளியிடுவதற்கு முன்பும், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பின்னரும் கட்டுப்பாட்டு செலவை கணக்கிடுக.

15. (a) Explain the advantages of voyage account.

கடற்பயண கணக்கின் நன்மைகளை விவரி?

Or

(b) Discuss the importance of investment Accounts.

முதலீட்டு கணக்கின் முக்கியத்துவத்தை விவரி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. From the following information of Ledger balance of Indian Bank Ltd.

Prepare the profit and loss Account and Balance sheet as on 30th June 1980.

	Rs.
Freehold and Leasehold property	4,15,000
Premises and Furniture's	3,37,500
Loans and advances	46,65,000
Bills discounted	3,79,500
Money at call and short notice	2,74,250
Cash in hand and with RBI	15,84,750
Interest, discount and commission	2,44,500
Premises account - amount written off	22,500
Current expenditure, salaries , rent etc.	71,250
Amount added to staff retirement fund	3,000
Shares and stock	6,37,500
Govt securities	6,00,000
Other securities	8,25,000
Interest accrued and paid	25,500

	Rs.
Profit and loss account (1.7.79)	15,300
Acceptance on behalf of customers	12,00,000
Current accounts and deposits	77,43,450
Reserve fund	6,00,000
Share capital 12,300 ordinary share of Rs. 100 each	12,50,000
Make provision for rebate on bills discount	2,450

கீழ்க்காணும் இந்தியன் வங்கியின் பேரோட்டு இருப்பிலிருந்து 1980 ஜூன் 30 ம் நாளின் இலபா நட்ட கணக்கு மற்றும் இருப்படி நிலை தயார் செய்க.

	Rs.
இலவசமாக வைத்திருப்பவர் மற்றும் குத்தகை வைத்திருப்பவர் சொத்து	4,15,000
வளாகம் மற்றும் தளவாடங்கள்	3,37,500
கடன் மற்றும் அட்வான்ஸ்	46,65,000
மாற்றுச்சீட்டு தள்ளுபடி	3,79,500
அழைப்பின் மீதான பணத்தின் குறுகிய அறிவிப்பு	2,74,250
ஆர்.பி.ஐ இருப்புடன் கையிருப்பு	15,84,750
வட்டி, தள்ளுபடி மற்றும் கழிவு	2,44,500
எழுதப்பட்ட தொகையின் வளாக கணக்கு	22,500
வாடகை, சம்பளம் மற்றும் நடப்பு செலவுகள்	71,250
பணியாளரின் பணி ஓய்வின் போது சேர்க்கப்பட்ட பணம்	3,000
இருப்பு மற்றும் பங்குகள்	6,37,500
அரசு பாதுகாப்புகள்	6,00,000
இதர பாதுகாப்பு	8,25,000
திரட்டப்பட்ட வட்டி செலுத்தப்பட்டது	25,500

	Rs.
1.7.79 ன் இலபா நட்ட கணக்கு	15,300
வாடிக்கையாளர் சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது	12,00,000
வைப்பு மற்றும் நடப்பு கணக்கு	77,43,450
இருப்பு தொகை	6,00,000
12,300 க்கான சாதாரண மூலதன பங்கு ரூ. 100 விதம்	12,50,000

ஏற்பாடு செய்யப்பட்ட மசோதாவின் தள்ளுபடி
மாற்றுச்சீட்டு 2,450

17. The following figures relate to life Insurance corporation for the year ended 31.3.2006. Prepare the Revenue A/c.

	(Rs '000)		(Rs '000)
Claims	39	Consideration for annuities granted	16.5
Management expenses	14	Surrenders	9
Director's fees	4	Premium received	151
Audit Fees	3	Life fund (1.4.95)	1150
Medical Expenses	5	Interest received	40
Agents commission	5	Rent received	10
Depreciation	4	Claims cancelled	5
Bonus in reduction of Premium	1.5	Annuities	1.5

Note : (a) Premium outstanding Rs. 9 Thousand
(b) Claims outstanding Rs. 3 Thousand

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் எண்களின் 31.3.2006 ஆண்டின் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் வருவாய் கணக்கை தயார் செய்க.

	(Rs '000)		(Rs '000)
உரிமைகள்	39	கருதப்பட்ட வருடாந்திர நிதி	16.5
மேலாண்மை செலவுகள்	14	கொடுக்கப்பட்டது	9
இயக்குநர் சம்பளம்	4	பெறப்பட்ட பிரிமியம்	151
தணிக்கையாளர் சம்பளம்	3	வாழ்க்கை நிதி (1.4.95)	1150
மருத்துவ செலவுகள்	5	வட்டி பெறப்பட்டது	40
முகவர் கழிவு	5	வடகை பெறப்பட்டது	10
தேய்மானம்	4	நிராகரிக்கப்பட்ட உரிமைகள்	5
பிரிமியத்துடன் கழிக்கப்பட்ட ஊக்கத் தொகை	1.5	வருடாந்திரம்	1.5

குறிப்பு (அ) நிலுவையில் உள்ள பிரிமியம் ரூ. 9 ஆயிரம்

(ஆ) நிலுவையில் உள்ள உரிமைகள் ரூ. 3 ஆயிரம்

18. Explain difference between single amount system and double account system.

ஒற்றை கணக்கியல் முறைக்கும், இரட்டை கணக்கியல் முறைக்கும் உள்ள வேறுபாடுகளை விவரி?

19. Calculate minority Interest form the balance sheet of Mumbai Ltd.

Balance Sheet of Mumbai Ltd. as on 31.12.97

Liabilities	Rs.	Assets	Rs.
Share capital:		Sundry Assets	10,00,000
7,00,00 share of Rs. 2 each	14,00,000	Plant and machinery	7,00,000
		Other assets	1,50,000
General Reserve		Investment	
as on 1.1.97	6,00,000	(80% of shares)	6,50,000
Creditors	3,00,000		
P & L A/c as on 31.12.97	2,00,000		
	25,00,000		25,00,000

Madras Lt. acquired 80% of the shares at Rs. 6,50,000.

பம்பாய் நிறுமத்தின் இருப்பு நிலை குறிப்பிலிருந்து சிறுபான்மை நலனை கண்டுபிடி.

31.12.1997 - ம் ஆண்டின் பம்பாய் நிறுமத்தின் இருப்பு நிலை குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்கு மூலதனம்		பற்பல சொத்துகள்	10,00,000
7,00,000 பங்கு	14,00,000	பொறி மற்றும் இயந்திரம்	7,00,000
ரூ. 2 வீதம்		இதர சொத்துகள்	1,50,000
1.1.97 - பொதுக் காப்பு	6,00,000	முதலீடுகள்	
கடன்நீத்தோர்	3,00,000	(80% பங்குகள்)	6,50,000
இலாப நட்ட க/கு 31.12.97	2,00,000		
	25,00,000		25,00,000

பம்பாய் நிறுமத்தின் 80% பங்குகளை ரூ. 6,50,000 க்கு வாங்கியது.

20. Explain difference between voyage accounts and Investment accounts.

கடற்பயண கணக்கிற்கும் முதலீட்டு கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளை விவரி?
